

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 14, 1903.

TAKE notice, that unless within three months from the 14th day of August, 1903, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, make claim in person or in writing to the said land or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Hill House, Mutwal, Colombo:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of the Land referred to.

The land commonly called or known as Dehigahahena alias Kabaragoitennehena, situated in the village of Demata-passa in the Gangaboda patta-wa of the Matara District, in the Southern Province, containing in extent 5 acres and 17 perches, shown as lot 26 in sheet O¹⁹ IV, and in preliminary plan 59, and in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by Wettasingedeniya belonging to Liyanage Don Siyadoris and others ; on the east by Dehigahawatta belonging to Liyanage Don Abaran, Berawagodawatta sold by Crown to Malawara Arachchige Don Karolis (T.P. 193,712), the village limit of Welihena ; on the south by Aranvalagehena sold by Crown to Abayawardanagamage Juwanis (T.P. 111,563), the village limit of Welihena ; on the west by the village limit of Welihena, Kabaragoitennehena belonging to Crown.

වැනි 1903 ක්‍රියා අගෝස්තු මස 14 වෙනි දින පටන් තුළම් සහක් ඇඟුලක්දී මෙහි පහත දක්වන ඉඩමට හෝ එකිනො කොටසකට හෝ අයිතිකමන් නිබෙකවාය කිහිප යම් ඇඟුන් ඇඟුන් එම අය විසින් මූලිකම සම්බන්ධ වෙති 1897, 1899 සහ 1900 ආදුපණන්වල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්‍රකරණ පැංච වියේ මහන්තියෙකරයා හෝ නැංවා සේයේ කොළඹ මෝදර හිල් හැඳුව් කෙන්සේරුවේදී උන්තාන් සේයේ ඉදිරිපිටට ඇඟුව් පෙනිසිට හෝ ලියවිල්ලකින් එකී ඉඩමට හෝ එකී කොටසකට අයිතිකම පෙන්ව, සියේන්ව නොයෙදුනෙනාත්, එකී වියේ මහන්තියෙකරයා හෝ නැංවා සේයේ ඉහතකී ආදුපණන්වලින් පැංච විබෙන බලුවලු ප්‍රකාරයට, අයිතිව්සිකම් නොකිය; පු එකී ඉඩම රුපසන්තක ඉඩමක් ය කියා උන් මාන්සේයේ අත්සන ඇඟු ලියවිල්ලකින් උස්තාන්සේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙහින් දැනගත පුහුණ්.

ඒම්. ඒ. ප්‍රසර,

වියේ මහන්තියෙකරයා හෝ නැංවා සේයේ.

ඉඩමේ නොරතුරු.

අකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කයේ ගගබෝධිපත්තුවේ දෙම්වතපස්ස යන ගම් පිහිටි, නිබෙක මිල අඹනාපු සහකික සිනියමේ පෙනෙන අස්කර රුපුන් පර්වස් 17ක තිමිතරම ඇඟු සාම්නා වසයෙන් දෙහිගහසේන නොකෙන් සාම්නා සේයේන කබරගොඩුසේන්න කිහින නොකෙන් එම නැංවා දැන ගණ නිබෙක O¹⁹ IV සිනියම්පතුයේ සහ 51යේ මුල් සිනියමේ 26න් පෙන්වන බිමිකට්ටියට මායිම—

දුනුරට ලියනයේ දේන් සියලුණුරස්ට සහ තවන් අයට අයිති වෙනතායි, ගැයෙනුදුරට ලියනයේ දේන් අඛරණට අයිති දෙහිගහවනකද, අණුව විසින් වලුවරාරුවියේ දේන් කරේ උස්සට විකුණුපු බෙරව, ගාච්චවනකද (T.P. 193,712), වැලිසේනෝගමුවමද; දැනුට අණුව විසින් අඛරව්‍යිනා මෙයේ ප්‍රවානිස්ට විකුණුපු අරන්වලුයේනෝගමුව (T.P. 111,563), වැලිසේනෝගමුවමද, සේනාදුරට වැලිසේනෝගමුවමද, රාජසන්තක කබරගොඩුසේනයේ.


இவ்வறிவித்தலின் தேதியாக 1903 ம் கூடு தது ஆவண்மை 14 ம் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள் எரக இதன் கீழ் விவரித்திருக்கும் காணியில் எவ்வித உடங்கதயேறும் தங்களுக்குண்டென உரித்துப் பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகல்தார் முன்பாக கொழும்பு முத்துவாரம் ஹில் அவுஸ் அவரது கந்தோரில் முகமூகமாய் அல்லது எழுத்து மூலமாய் தெரிப்பட்டு மேற்படி காணிக்கு அல்லது சதின் யாதும் உரிமை அல்லது உடங்கத காண்பிடாதிருக்கால், மேற்கொல்லய குறித்த உத்தியோகங்களாக தமிழில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்தவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிக்கு உரித்தாளி வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியாக்கப்படுத்தவார்.

ஓ. ஜி. பெரேஸ்,
குறிப்பான உத்தியோகங்கள்.
Matara S.O. 111—1903

சொல்லப்பட்ட காணியின் விவரம்.

தெ.மா. ரணத்தின் மாத்தை டிஸ்திரிக்ஷன் கங்கமொட்டப் பத்துக்கலையச்சேர்ந்த தெமட்டப்பக்கலை என்னும் கிராமத்திலுள்ள O¹⁹ IV. ம் அளவுக்கு-தாசியிலும் 59 ம இலக்க பிரதமபடத்திலும் காணப்படும் பங்கு 26 ம் பிரிவுபடி தெற்கூரைக்கேண கால்தை கபநகொயித்தென்னேனே யென்று பொதவாய்க் கொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோட்டைன்த்திருக்கும் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டதும் ரக்கர் 17 பர்சன் விண்தாரமுள்ளது:—

எல்லை, வடக்கு-ஸியன்கே தெ.ன் வியதோரிசம் சிலபேர்களுக்குமுடைய வெத்தனின்கேட்டதனிய ; கிழக்கு-ஸியன்கே தொன் அபறஞ்சுடைய தெற்கூரைத்த, மலை ஆர்க்கே தெரன் கண்ணின்க்கு அரசாட்சி யாரால் விற்கப்பட்டிருக்கும் தும் பெறவைகொடுவதத (T.P. 193,712), வெல்லேகேஜுடைய எல்லை ; தெற்கு-அபேவர்தன கமகே ஜாலானிசுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அறக்கலைக்கேண (T.P. 111,563), வெங்கேஜுடைய எல்லை ; மேற்கு-வெல்லேகேஜுடைய எல்லை, அரசாட்சிக்குள்ள கபநகொயித்தென்னேகேண.



Scale of 16 Chains to an Inch.

Situation : Dématapassa village in Gangaboda patti.

Preliminary plan 59.

Lot.	Name of Land.	Extent. A. R. P.		
			... 26	Dehigahahena alias Kabaragoitennehena ...
Surveyor-General's Office, Colombo, November 25, 1902.	Cadastral 16 chain sheet O ¹⁹ IV.	5 0 17		P. D. WARREN, Assistant Surveyor-General.